



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 34]

CHENNAI, WEDNESDAY, AUGUST 21, 2024  
Aavani 5, Kurothi, Thiruvalluvar Aandu-2055

## Part III—Section 1(a)

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc.,  
issued by Secretariat Departments.

### NOTIFICATIONS BY GOVERNMENT

#### CONTENTS

*Pages*

CO-OPERATION, FOOD AND CONSUMER PROTECTION DEPARTMENT

Amendments to the Tamil Nadu Food Security Rules, 2017 .. .. 44-45

## NOTIFICATIONS BY GOVERNMENT

CO-OPERATION, FOOD AND CONSUMER PROTECTION DEPARTMENT

## Amendments to the Tamil Nadu Food Security Rules, 2017

[G.O. Ms. No. 89, Co-operation, Food and Consumer Protection (B2), 30th July 2024,  
ஆடி 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. SRO A-15/2024.— In exercise of the powers conferred by sub-section (1) of Section 40 of the National Food Security Act, 2013 (Central Act 20 of 2013), the Governor of Tamil Nadu hereby makes the following amendments to the Tamil Nadu Food Security Rules, 2017, the draft of the same having been previously published, as required by the said sub-section (1) of Section 40.

## AMENDMENTS.

In the said Rules.

(1) for rule 19, the following rule shall be substituted, namely:-

**"19. Review and Monitoring.-** The Commission shall hold regular meetings with the officers of the Civil Supplies Department, Social Welfare and Women Empowerment Department, Integrated Child Development Services, other concerned agencies of the State Government including Tamil Nadu Civil Supplies Corporation, Non-Government Organizations and members of the civil society and give its advice to the State Government for effective implementation of the Act";

(2) in rule 20 for sub-rule (1), the following sub-rule shall be substituted, namely:-

"(1) Meeting of the Commission shall be convened by the Member-Secretary in consultation with the Chairperson' once in a month:

Provided that special meeting may be convened as and when required."

## அறிவிக்கை

[G.O. Ms. No. 89, Co-operation, Food and Consumer Protection (B2), 30th July 2024,  
ஆடி 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

2013-ஆம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 20/2013) 40-ஆம் பிரிவைச் சேர்ந்த 1-ஆம் உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். மேற்சொன்ன சட்டத்தின் 40-ஆம் பிரிவைச் சேர்ந்த 1-ஆம் உட்பிரிவில் கோரியுள்ளவாறு அதன் வரைவு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

## திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1) 19-ஆம் விதிக்கு பதிலாக, பின்வரும் விதி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:-

**"19. மறு ஆய்வு மற்றும் கண்காணித்தல்.-** ஆணையம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூகத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கல் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாநில அரசின் ஏனைய தொடர்புடைய முகமைகளின் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, சட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதற்கு மாநில அரசிற்கு ஆலோசனை வழங்க வேண்டும்.";

(2) 20-ஆம் விதியைச் சேர்ந்த துணை விதி (1)-க்குப் பதிலாக, பின்வரும் விதி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:-

"(1) ஆணையத்தின் கூட்டம், தலைவரிடம் கலந்தாலோசித்து உறுப்பினர்-செயலரால் மாதம் ஒரு முறை கூட்டப்பட வேண்டும்: இருப்பினும், தேவையேற்படி, சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்படலாம்."

[G.O. Ms. No. 91, Co-operation, Food and Consumer Protection (B2), 31st July 2024,  
ஆடி 15, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. SRO A-16/2024.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 40 of the National Food Security Act, 2013 (Central Act 20 of 2013), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Tamil Nadu Food Security Rules, 2017, the draft of the same having been previously published, as required by the said sub-section (1) of Section 40.

#### AMENDMENT.

In the said Rules, in rule 26, after sub-rule (2), the following sub-rule shall be inserted, namely:-

"(2-A). In the event of imposition of penalty under Section 33 of the Act on the public servant or the public authority concerned, such amount of penalty shall be deposited by the said public servant or the public authority by treasury challan under the appropriate receipt Head of Account within a period of thirty days from the date of receipt of the order, failing which the amount shall be recovered from the salary of the public servant or the public authority concerned."

J. RADHAKRISHNAN,  
Additional Chief Secretary to Government.

#### அறிவிக்கை

[G.O. Ms. No. 91, Co-operation, Food and Consumer Protection (B2), 31st July 2024,  
ஆடி 15, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

2013-ஆம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின், (மத்தியச் சட்டம் 20/2013) 40-ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (1)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகளில் 26-ஆம் விதியில் பின்வரும் திருத்தத்தை இதனால் மேற்கொள்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 40-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரப்பட்டவாறு முன்னரே வெளியிடப்பட்டுள்ளது.

#### திருத்தம்

மேற்சொன்ன விதிகளில், 26-ஆம் விதியில் துணை விதி (2)-க்கு பின்னர், பின்வரும் துணை விதி சேர்த்துக் கொள்ளப்படவேண்டும், அதாவது:-

"(2-A). சட்டத்தின் 33-ஆம் பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட அரசுப் பணியாளரின் அல்லது அரசு அதிகாரியின் மீது அபராதம் விதிக்கப்படும் நேர்வில் அத்தகைய அபராதத் தொகையானது, மேற்சொன்ன அரசுப் பணியாளர் அல்லது அரசு அதிகாரியால் கருவூலச் செலுத்துச் சீட்டு வாயிலாக உரிய வரவினக் கணக்குத் தலைப்பின்கீழ் ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் கால அளவிற்குள் செலுத்தப்பட வேண்டும். தவறும் நேர்வில், மேற்படி அபராதத் தொகையானது சம்பந்தப்பட்ட அரசுப் பணியாளர் அல்லது அரசு அதிகாரியின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படவேண்டும்".

ஜெ. இராதாகிருஷ்ணன்,  
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.